

மாதிரி வினாத்தாள்
ரொக்க திட்டப்பட்டியல் - பகுதி I
12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

II. நிலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

Time : 02:00:00 Hrs

Total Marks : 110

5 x 1 = 5

பகுதி - அ

- 1) ரொக்கத் திட்டப்பட்டியலில் உள்ள ரொக்கம் என்ற சொல் மற்றும் ஆகியவற்றைக் குறிக்கிறது.
- 2) ரொக்கத் திட்டப்பட்டியல் என்றும் அழைக்கப்படுகின்றது .
- 3) ரொக்கத் திட்டப்பட்டியல் தயாரிக்க முறைகள் உள்ளன.
- 4) ஏப்ரல் மாத தொடக்க இருப்பு ரூ. 1,250. அம்மாதத்தில் மொத்த ரொக்கப் பெறுதல்கள் ரூ. 4,300 மற்றும் மொத்த செலுத்தல்கள் ரூ. 3,750 எனில், மே மாத தொடக்க இருப்பு ஆகும் .
- 5) ஒரு பயனுள்ள கருவியாக ரொக்கத் திட்டப்பட்டியல் உள்ளது .

பகுதி - ஆ

5 x 5 = 25

- 6) திட்டப்பட்டியலுக்கு இலக்கணம் தருக.
- 7) திட்டப்பட்டியலுக்கான தன்மைகள் யாவை ?
- 8) ரொக்கத் திட்டப்பட்டியல் குறித்து குறிப்பு வரைக .
- 9) ரொக்கத் திட்டப்பட்டியலின் நன்மைகள் யாவை ?
- 10) ரொக்கத் திட்டப்பட்டியல் தயாரிக்கப் பயன்படுத்தும் முறைகளை வரிசைப்படுத்துக.

பகுதி - இ

5 x 12 = 60

- 11) பின்வரும் விவரங்களிலிருந்து ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் 2004 மாதத்திற்கான ரொக்கத் திட்டப்பட்டியலை தயாரிக்க .

மாதம்	கடன் விற்பனை ரூ	கடன் விற்பனை ரூ	கூலி ரூ	விற்பனை செலவுகள் ரூ
ஜூன் 2004	1,87,000	1,24,800	12,000	8,600
ஜூலை 2004	1,92,000	1,83,600	14,000	4,800
ஆகஸ்டு 2004	1,94,000	1,46,000	11,000	6,600
செப்டம்பர் 2004	1,26,000	1,73,400	10,000	7,500

- 12) கீழ்க்காணும் விவரங்களிலிருந்து ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2005 மாதங்களுக்கான ரொக்கத் திட்டப்பட்டியலை தயாரிக்கவும்.

ஆண்டு	மாதம்	கடன் கொள்முதல் ரூ	கடன் விற்பனை ரூ	கூலி ரூ
2004	நவம்பர்	2,00,000	2,50,000	50,000
2004	டிசம்பர்	3,00,000	3,50,000	60,000
2005	ஜனவரி	3,00,000	4,50,000	60,000
2005	பிப்ரவரி	4,00,000	2,00,000	80,000
2005	மார்ச்	5,00,000	3,50,000	70,000

- (1) 1.1.2005 இல் எதிர்பார்க்கும் ரொக்க இருப்பு ரூ. 75,000.
- (2) சரக்களித்தோர் அனுமதித்த கடன் வசதிக் காலம் இரண்டு மாதங்கள்
- (3) வாடிக்கையாளர்களுக்கு அளித்த கடன் வசதிக் காலம் இரண்டு மாதங்கள்
- (4) கூலி ஒரு மாத கால இடைவெளியில் செலுத்தப்படுகின்றது .
- 13) பின்வருவனற்றில் இருந்து 2004 ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான ரொக்கத் திட்டப்பட்டியலை தயாரிக்க.

விவரம்	ஜூலை ரூ	ஆகஸ்டு ரூ	செப்டம்பர் ரூ
ரொக்கத் கொள்முதல்	1,00,000	2,00,000	3,00,000
ரொக்க விற்பனை	2,75,000	3,25,000	4,75,000
கடன் கொள்முதல்	1,45,000	2,45,000	3,25,000
கடன் விற்பனை	2,75,000	3,45,000	4,00,000
செலவுகள்	50,000	60,000	70,000

- (1) ஆகஸ்டு 1 இல் எதிர்பார்க்கும் தொடக்க ரொக்க இருப்பு ரூ. 80,000
- (2) சரக்களித்தோர் அனுமதித்த மற்றும் வாடிக்கையாளருக்கு அளித்த கடன் வசதிக் காலம் ஒரு மாதம்
- (3) செலவுகள் அம்மாதத்திலேயே செலுத்தப்பட வேண்டும் .
- (4) ஆகஸ்ட்டில் பெற வேண்டிய பங்காதாயம் ரூ. 16,000
- (5) செப்டம்பரில் செலுத்தப்பட வேண்டிய கழிவு ரூ. 2,70,000

- 14) பின்வரும் விவரங்களில் இருந்து 2005 ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான ரொக்கத் திட்டப்பட்டியலை தயாரிக்க.

மாதம்	விற்பனை ரூ.	கொள்முதல் ரூ.	செலவுகள் ரூ.
டிசம்பர் 2004	5,00,000	4,00,000	55,000
ஜனவரி 2005	6,00,000	6,00,000	65,000
பிப்ரவரி 2005	7,00,000	4,00,000	75,000
மார்ச் 2005	8,00,000	5,00,000	85,000

- அனைத்து விற்பனையும் ரொக்கத்திற்கு செய்யப்பட்டுள்ளது
- சரக்களித்தோர் அனுமதித்த கடன் வசதி காலம் ஒரு மாதம்.
- செலவுகள் ஒரு மாத கால இடைவெளியில் செலுத்தப்படும்.
- 1.1.2005 இல் தொடக்க ரொக்க இருப்பு ரூ. 45,000.
- ரூ. 2,00,000 மதிப்புள்ள சொத்து ஒன்று மார்ச் மாதத்தில் வாங்கப்பட உள்ளது.

- 15) பின்வரும் விவரங்களிலிருந்து 2005 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான ரொக்கத் திட்டப்பட்டியலை தயாரிக்க.

விவரம்	மே ரூ.	ஜூன் ரூ.	ஜூலை ரூ.
ரொக்கத் கொள்முதல்	50,000	1,00,000	1,50,000
ரொக்க விற்பனை	1,37,500	1,62,500	2,37,500
கடன் கொள்முதல்	72,500	1,22,500	1,62,500
கடன் விற்பனை	1,37,500	1,72,500	2,00,000
செலவுகள்	25,000	30,000	35,000

- ஜூன் 1 இல் மதிப்பிடப்பட்ட தொடக்க ரொக்க இருப்பு ரூ. 40,000
- சரக்களித்தோர் அனுமதித்த மற்றும் வாடிக்கையாளருக்கு அளித்த கடனின் காலம் ஒரு மாதம்.
- செலவுகள் அம்மாதத்திலேயே செலுத்தப்பட வேண்டும்.
- ஜூன் மாதத்தில் பெறவேண்டிய பங்காதாயம் ரூ. 8,000.
- ஜூலையில் செலுத்தப்பட வேண்டிய கழிவு ரூ. 1,35,000.

பகுதி - ஈ

1 x 20 = 20

- 16) பின்வரும் விவரங்களிலிருந்து 2003 ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான ரொக்கத் திட்டப்பட்டியலை தயாரிக்க

விவரம்	ஜூலை ரூ.	ஆகஸ்டு ரூ.	செப்டம்பர் ரூ.
ரொக்க கொள்முதல்	50,000	1,00,000	1,50,000
ரொக்க விற்பனை	37,500	62,500	2,37,500
கடன் கொள்முதல்	72,500	1,22,500	1,62,500
கடன் விற்பனை	1,37,500	1,72,500	2,00,000
செலவுகள்	25,000	30,000	35,000

- 1.8.2003ல் மதிப்பிடப்பட்ட தொடக்க ரொக்க இருப்பு ரூ. 40,000.
- சரக்களித்தோர் அனுமதித்த மற்றும் வாடிக்கையாளருக்கு அளித்த கடனின் காலம் ஒரு மாதம்.
- செலவுகள் அம்மாதத்திலேயே செலுத்தப்பட வேண்டும்.
- ஆகஸ்டு மாதத்தில் பெற வேண்டிய பங்காதாயம் ரூ. 8,000.
- செப்டம்பரில் செலுத்தப்பட வேண்டிய கழிவு ரூ. 1,35,000.
